திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசால் அது கிடப்பிலே போடப்பட்டு, எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மீண்டும் அதனைப் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 133, மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி, மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.*

133—

சொந்தக் கட்டடம்

***35892 திரு. வெ. பொன்னுப்பாண்டி:**

மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதி திராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) தன்னுடைய அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், தரணி போற்றுகின்ற தலைமைப் பண்பாலும், இதுவரையிலே வரலாறு காணாத வளர்ச்சிப் பாதையிலே தாய்த் தமிழ்நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்தி, தமிழினத்தின் காவல் தெய்வமாகக் காத்து நிற்கின்ற தமிழர் குலசாமி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்குகிறேன்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதி திராவிடர் நலத் துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்ட மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டபின், கருணையின் பிறப்பிடம்,

2015 ஆகஸ்ட் 25]

மாண்புமிகு அம்மா அவர்களின் நாடு போற்றுகின்ற நல்லரசு, அதுகுறித்துப் பரிசீலிக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி அவர்கள்.

திரு. வெ. பொன்னுப்பாண்டி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதலில் நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதாவது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோயிலில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், ஏறத்தாழ 4,000 பக்தர்கள் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த 4,000 பக்தர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய நேரத்தில் தக்க நடவடிக்கைகள் எடுத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) மேலும், அந்தச் சம்பவம் நடைபெற்ற உடனேயே, நான்கு மாண்புமிகு அமைச்சர்கள் அங்கே வந்திருந்தார்கள். இரவு முழுவதும் அங்கே இருந்து, பக்தர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்த மாண்புமிகு அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் நேரடியாக அந்த இடத்தில் இருந்த காரணத்தினால் இதைச் சொல்கின்றேன்.

அந்தப் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோயிலுக்குப் பக்தர்கள் சென்று வருகின்ற நிலையில், அந்த மலைப்பாதையில் தற்போது தினந்தோறும் பக்தர்கள் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. அடிவாரத்தில், பக்தர்களும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதையும் கவனத்தில்கொண்டு, அந்தப் பக்தர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கி, அவர்களது தொழில் நடைபெறுவதற்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் அலுவலகம் என்பது, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் என்ற இரண்டு சட்டமன்றத்

தொகுதிகளுக்கும் சேர்ந்தே இருக்கின்ற ஓர் அலுவலகமாக, தனியார் கட்டடத்தில் செயல்படுகின்றது. தனியார் கட்டடத்தில் செயல்படும் அந்த அலுவலகம் அலுவலர்கள் அமர்வதற்குப் போதிய இடவசதியின்றி இருக்கிறது. மேலும், பொது மக்கள் மற்றும் அங்கே பணியாற்றுகின்ற அதிகாரிகள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்ற அலுவலகமாக அது இருக்கின்றது. எனவே, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகின்ற அந்தப் பகுதியிலேயே புதிய தனி வட்டாட்சியர் அலுவலகம் கட்டிக் கொடுப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11–05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாவட்ட நிருவாகத்தில் வருவாய்த் துறையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பணிச் சூழலை மேம்படுத்தும் பொருட்டும், பொது மக்கள் எளிதாக அணுகிட உதவும் வகையிலும், வருவாய்த் துறைக்குத் தேவைப்படும் அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகள் முன் எப்போதும் இல்லாத வகையில், முன்னுரிமை அடிப்படையில், கருணையின் பிறப்பிடம் மாண்புமிகு அம்மா அவர்களின் புனித அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் கட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புல எண் 357/4 மற்றும் 356/2B–யில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்டுவதற்கு விருதுநகர், பொதுப் பணித் துறை செயற் பொறியாளரால் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, சென்னையிலுள்ள பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தலைமைப் பொறியாளர் அவர்களின் ஒப்புதலுடன் தோராய மதிப்பீட்டு அறிக்கை வரப்பெற்றவுடன், கருணையின் பிறப்பிடம் மாண்புமிகு புரட்சித்

2015 ஆகஸ்ட் 25]

தலைவி அம்மா அவர்களின் புனித அரசால் இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி அவர்கள்.

திரு. வெ. பொன்னுப்பாண்டி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி குறித்து நன்றாகத் தெரிந்தவர். அந்தத் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகின்ற கட்டடம் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்குத் தெரியும். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூரில் தனி வட்டாட்சியர் அலுவலகம் உடனடியாகக் கட்டக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவரே துறையினுடைய மாண்புமிகு அமைச்சராக இருக்கின்ற காரணத்தினால், வத்திராயிருப்பை தனி வட்டமாகப் பிரிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை, மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு சென்று, அந்த வத்திராயிருப்பு பகுதியைத் தனி வட்டமாக உருவாக்குவதற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் துணைக் கேள்வியாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விருதுநகர் மாவட்டத்திலே, ஆதி திராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தைப் பொறுத்தளவிலே மூன்று வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலே, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி வட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல, விருதுநகர், சாத்தூர், சிவகாசி வட்ட அலுவலகங்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அதற்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, தோராய மதிப்பீடு அறிக்கை பெறப்பட்டவுடன், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடுமாத்திரம் அல்லாமல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புனித அரசிலேதான், இதுவரை வரலாறு காணாத வகையிலே, வருவாய்த் துறைக்கு 351 கட்டடங்கள் 351 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டிலே உருவாக்கித் தந்து, வரலாற்றுச் சாதனையை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் படைத்திருக்கிறார்கள் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய வருவாய் வட்டம் வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் துணைக் கேள்வியாகக் கேட்டிருக்கின்றார்கள். புதிய வருவாய் வட்டங்களைப் பொறுத்தளவிலே, மக்கள்தொகை, வருவாய்க் கிராமங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து அங்கே இருக்கின்ற பரப்பளவின் அடிப்படையிலே பிரிக்கின்றோம்.

இதுவரை இல்லாதவகையிலே 49 புதிய வட்டங்களை உருவாக்கித் தந்து சாதனை படைத்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் என்பதை நான் பெருமையோடு இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கை மாண்புமிகு இதய தெய்வம், வாழும் மனித தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டு அமைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 134, மாண்புமிகு உறுப்பினர் திரு. சோழன் சித. பழனிச்சாமி, மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.*